

**கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு)
அவர்களின் நடவடிக்கைகள்
முன்னிலை: திரு. எஸ்.தனராசு, பி.இ.,
திட்ட அனுமதி
நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு-49-ன் கீழ்**

ந.க.எண். 4716/2016/உதிசு-1

நாள்: 25.09.2017

தி.அ. எண். 209 ("A" To 'M')/ 2017

உள்ளாட்சியின் பெயர்: கோயம்புத்தூர் மாநகராட்சி.

பொருள் : தொகுப்பு குடியிருப்பு கட்டிட திட்ட அனுமதி - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி - தெற்கு மண்டலம் - குனியமுத்தூர் கிராமம் - நிலஅளவைஎண்.191/1B,2, 192/1, 193/1B2 - மனைப்பரப்பு 19550.00 சதுரமீட்டரில் மனையிட ஒப்புதல் மற்றும் Ground floor +1, Stilt +4 தள, பிளாக் 1 முதல் 15 முடிய 134 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கிட நகர் ஊரமைப்பு ஆணையர் இசைவு பெறப்பட்டது - திட்டஅனுமதி வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை :**
1. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் நடவடிக்கைகள் ந.க.எண்.22013/2016/பிஏ1, நாள்.28.07.2017.
 2. மனுதாரர்.திரு. P.செந்தில்குமார், M/S.Casa Grande Coimbatore LLP, கோவை அவர்கள் விண்ணப்பம் நாள்.1.8.2017. 22.9.2016
 3. உதவி ஆணையாளர், தெற்கு மண்டலம்,கோயம்புத்தூர் மாநகராட்சி கடிதம் ந.க.எண்.7651/2016/H1(S) நாள்.28.9.2016.
 4. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் எண் 17594/2013/special Cell, நாள் 30.10.2013.
 5. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும தீர்மானம் எண்- 39, நாள் 15.9.2017.
 6. மனுதாரர் வளர்ச்சிக் கட்டணம் செலுத்தப்பட்ட நாள்; 20.9.2017.

உத்திரவு:

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம், கோயம்புத்தூர் மாநகராட்சி - தெற்கு மண்டலம் - குனியமுத்தூர் கிராமம் - நிலஅளவைஎண்.191/1B,2, 192/1, 193/1B2 - மனைப்பரப்பு 19550.00 சதுரமீட்டர் பரப்பு கொண்ட மனைக்கு "1 முதல் 17 வரை" என எல்லையிட்டு மேற்படி வரைபடத்திற்கு க.வ./நனஇ எண் 199/2017 என எண்ணிட்டு பார்வை 1-ல் கண்டுள்ள கடிதம் மூலம் நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களால் திட்ட அனுமதி வழங்க இசைவளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மனையில் அமையும்,

உத்தேச விபரம் :

மனையிடப் பரப்பு : 19550.00 சமீ

Block	Floor	FSI Area m2	Non FSI Area m2	Total	Number of Dwellings
Block-1	Ground floor	786.96	312.66	1099.62	9 Dwellings
	First Floor	938.87	23.36	962.23	
	Terrace Floor	--	94.50	94.50	
Block-2	Ground floor	536.84	175.60	712.44	6 Dwellings
	First Floor	613.03	23.53	636.56	
	Terrace Floor	--	75.00	75.00	

69

Block-3	Ground floor	708.11	245.76	953.87	11 Dwellings
	First Floor	816.58	--	816.58	
	Terrace Floor	--	144.10	144.10	
Block-4	Ground floor	719.46	232.02	951.48	11 Dwellings
	First Floor	823.06	--	823.06	
	Terrace Floor	--	95.59	95.59	
Block-5	Ground floor	708.11	245.76	953.87	
	First Floor	816.58	--	816.58	11 Dwellings
	Terrace Floor	--	144.10	144.10	
Block-6	Ground floor	719.46	232.02	951.48	11 Dwelling
	First Floor	823.06	--	823.06	
	Terrace Floor	--	95.59	95.59	
Block -7	Ground floor	164.76	59.19	223.95	2 Dwellings
	First Floor	185.36	--	185.36	
	Terrace Floor	--	20.00	20.00	
Block-8	Ground floor	280.57	101.25	381.84	
	First Floor	311.57	--	311.57	4 Dwellings
	Terrace Floor	--	46.34	46.34	
Block-9	Ground floor	252.25	67.43	319.68	
	First Floor	278.20	--	278.20	3 Dwellings
	Terrace Floor	--	37.09	37.09	
Block-10	Ground floor	389.65	142.44	532.09	
	First Floor	480.58	--	480.58	5 Dwellings
	Terrace Floor	--	56.85	56.85	

Block-11	Ground floor	384.30	160.83	545.13	
	First Floor	479.91	--	479.91	5 Dwellings
	Terrace Floor	--	45.15	45.15	
Block-12	Ground floor	78.62	132.52	211.14	Gym
	First Floor	73.79	142.93	216.72	Indoor Games
	Terrace Floor	--	26.64	26.64	--
Block -13	Ground Floor	--	12.96	12.96	Security Room
Block -14	Stilt Floor	--	404.55	404.55	Parking
	First Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Second Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Third Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Fourth Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Terrace Floor	--	21.60	21.60	--
Block -115	Stilt Floor	--	665.36	665.36	Parking
	First Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Second Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Third Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Fourth Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Terrace Floor	--	23.86	23.86	--
	Total	16079.04	4367.90	20446.94	134 Dwellings

கொண்ட கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி எண்.209(A to M) 2017 என்ற எண்ணில் 25.09.2017 முதல் 5 (ஐந்து) வருடகாலத்திற்கு கீழ்க்காணும் சிறப்பு நிபந்தனைகள் மற்றும் பொது நிபந்தனைகளுடன் திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. பார்வை 1-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்.

சிறப்பு நிபந்தனைகள்-1

1. கட்டிட அனுமதிக்கு இசைவளிக்கப்பட்ட இட அமைப்பு வரைபடத்தில் கண்டுள்ள (A) முதல் G வரை உள்ள 1979.69 சமீ பரப்பளவுள்ள பொது உபயோக ஒதுக்கீடு திறவிடம் மற்றும் H முதல் J வரை உள்ள 183.07 சமீ பரப்பளவுள்ள பொது உபயோக ஒதுக்கீடு திறவிடம் தானமாக பத்திர பதிவு செய்து மனுதாரரால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிக்கு மனுதாரரால் ஒப்படைக்க பட்டுள்ளது.
2. சாலைக்கான இடம் பொது ஒதுக்கீடு திறவிடத்தினை நிறுவனத்தினர் உள்ளாட்சியிடமிருந்து அனுமதி பெற்று பராமரிக்க வேண்டும்.
3. சாலைக்கான இடம் பொது ஒதுக்கீடு திறவிடத்தினை உள்ளாட்சி தானமாக பெற்றுக் கொண்டு அதன் விபரம் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
4. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
5. Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building rules under the local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects /licensed surveyors and the structural engineer associated with the development shall ensure the developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
6. மத்திய மற்றும் மாநில அரசு துறையினரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
7. The provisions in the G.O.(Ms) No.17, Housing and Urban Development (UD4(3) Department dated 05.02.2016 relating to installation and use of Solar Energy System should be followed.
8. "நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி / திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன்மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.

பொது நிபந்தனைகள்

1. திட்டஅனுமதியானது பிரிவு 49 நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (சட்டம் 35-1972)- கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.
2. பிரிவு 80, நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (சட்டம் 35-1972)ன்படி எந்த நபராவது இந்த உத்தரவு அல்லது தீர்மானத்தினால் பிரிவு 49 அல்லது 64(1)-ன்கீழ் மறுக்கப்பட்டிருப்பின் உத்தரவு அளிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் நகர் ஊரமைப்பு இயக்குநர்/அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும உறுப்பினர் செயலர் திட்டஅனுமதி அளித்த பிறகு (i) திட்ட அனுமதி பெற தவறான விவரம் மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ, (ii) சட்டப்படி சரியான வழிமுறைகள் கடைபிடிக்கத் தவறியிருந்தாலோ, உறுப்பினர் செயலர், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் திட்ட அனுமதியினை மாற்றவோ ரத்து செய்யவோ உரிமையுண்டு.
4. (i) அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002-ன்படி மழைநீர் சேகரிப்பு குழிகள் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும். (ii) குளியல் அறை மற்றும் Wash Basin கழிவுநீர் சுத்திகரித்து கழிப்பறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
5. சூரிய வெப்ப கட்டமைப்பு (Solar Water Heating System) அமைக்கப்பட வேண்டும்.
6. மனையில் கட்டிடம் கட்டும்போது Fly Ash Bricks & Materials கண்டிப்பாக பயன் படுத்தப்படவேண்டும்.
7. (i) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்திறவிடங்கள் அதன்படியே நிலை நிறுத்தப்பட வேண்டும். (ii) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும் (iii) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சட்டம் பிரிவு 25 (Water Act) -ன்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்படவேண்டும்.
8. அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 3.11.2004-ன்படி கட்டிடத்தில் U Trap in the septic tank design அமைக்கப்பட வேண்டும்.
9. கட்டிடத்தில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
10. மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத்தடுப்பு சாதனம் பொருத்தப்படவேண்டும்.
11. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும் நிறுவனம் மற்றும் பொறுப்பாளர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஆகியவற்றை மனுதாரர் தம்சொந்த செலவில் செய்துதர வேண்டும்.
12. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவிற்கு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
13. The Applicant / developer and also the architects / Licensed Surveyors and the structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.

14. வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.
15. கட்டடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.
16. கோயம்புத்தூர் பகுதியானது Seismic Zone - III ஆக வரையறுக்கப்பட்ட பகுதியில் அமைவதால் கட்டிடத்தில் நில அதிர்வை தாங்கும் முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
17. வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும் கூடுதலாகவும் மனையிடத்தில் அபிவிருத்தி செய்து கட்டிடம் கட்டப்பட்டு, அக்கட்டிடத்திற்கு/வரிவிதிக்கப்படின், அத்தகைய மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சியே (கோயம்புத்தூர் மாநகராட்சி உட்பட) பொறுப்பாகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
18. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளாட்சி சட்டத்தின்படி வரிவிதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும், கூடுதலாகவும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு / மனைப்பிரிவு அபிவிருத்திக்கு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகார பரிசீலின்படி நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57 ன்படி நடவடிக்கை ஏதுவாக எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
19. திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தின் நகலினை மனையிடத்தின் முன்புறத்தில் எந்நேரமும் பார்க்கத்தக்க வகையில் Lamination செய்து காட்சிக்கு (Display) வைக்கப்பட வேண்டும்.

சிறப்பு நிபந்தனை-3

1. கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில், பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, தளப்பரப்பு விகிதம் (FSI), திறவிடங்கள் (Setback) வாகன நிறுத்தம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
2. The Provisions in the G.O.(Ms). No. 17, H & UD (UD 4(3), Department, dated 05.02.2016, relating to installation and use of Solar energy system, should be followed.

திட்ட அனுமதி செயலாணை கடிதத்தினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மனுதாரர் தேவையான உரிமங்களை மற்ற விதிகளின்கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இணைப்பு

- 1) முத்திரையிட்ட வரைபடம் - 2 தொகுப்பு
- 2) நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் இசைவாணை நகல்-1.

பெறுநர்

ஆணையாளர்,
கோயம்புத்தூர் மாநகராட்சி,
கோயம்புத்தூர்,
நகல் (உள்ளாட்சி வழியாக)
திரு. D. செந்தில்குமார்,
M/S. Casa Grande, Coimbatore L.L.P.
Sri Dwaraka, No.1A, B.R. Nagar Main Road,
Kothari layout,
Singanallur Post, Coimbatore - 641 005.


உறுப்பினர் செயலர் (பொறுப்பு)
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,
கோயம்புத்தூர் - 12.


நகர் ஊரமைப்பு ஆணையர், அவர்களின் நடவடிக்கைகள்
 807, அண்ணா சாலை, சென்னை- 600 002
 முன்னிலை: டாக்டர் (திருமதி)பீலா ராஜேஷ், இ.ஆ.ப.,
www.tn.gov.in/dtcp
 Email Id: dtcp@vsnl.net

ந.க.எண்.22013/2016/பிஏ1

நாள்.28.07.2017

பொருள்: நகர் ஊரமைப்பு ஆணையர் அலுவலகம், சென்னை-2 -
 கட்டிடம் - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம்/
 மாநகராட்சி - தெற்கு மண்டலம் - குனியமுத்தூர் கிராமம் -
 நி.அ.எண்.191/1B, 2,192/1 மற்றும் 193/1B2-ல் 19550.00சமீ
 பரப்புள்ள இடத்திற்கு மனையிட ஒப்புதலுடன் அம்மனையில்
 அமையும் G+1, Stilt+4 தளங்களில் பிளாக் 1 முதல் 15 முடிய
 134 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு
 கட்டிடத்திற்கு திட்ட அனுமதி வழங்க இசைவளித்தல் -
 குறித்து.

- பார்வை: 1. உறுப்பினர் செயலர்(பொ) கோவை உள்ளூர் திட்டக் குழுமம்
 கடிதம் ந.க.எண்.4716/2006/உதிசு-1 நாள்.24.11.2016,
 13.03.2017 மற்றும் 16.06.2017.
 2. உதவி ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு
 மண்டலம் கடிதம் ந.க.எண்.7651/2016/H1/(S)
 நாள்.28.09.2016.
 3. மனுதாரர் திரு.D.செந்தில்குமார் M/s.Casa Grande
 Coimbatore LLP.கோயம்புத்தூர் கடிதம் நாள்.22.08.2016,
 14.11.2016 மற்றும் 09.03.2017.
 4. அரசாணை (நிலை) எண்.86, வீட்டு வசதி மற்றும் நகர்புற
 வளர்ச்சித் துறை நாள்.28.03.2012.
 5. அரசாணை (நிலை) எண்.85, வீட்டு வசதி மற்றும் நகர்புற
 வளர்ச்சித் துறை நாள்.16.05.2017.
 6. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை
 ந.க.எண்.7486/2009/பிஏ2, நாள்.16.04.2009.
 7. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை
 ந.க.எண்.21075/2009/பிஏ1, நாள்.04.04.2012.
 8. கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் தீர்மானம் எண்.3
 நாள்.31.05.2017.
 9. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்.22013/16 DP2
 நாள்.08.08.2017.

உத்தரவு

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுவும்/ மாநகராட்சி - தெற்கு மண்டலம் - வரைவு நிலை குனியமுத்தூர் விரிவு அபிவிருத்தி திட்டம் எண்.5 - குனியமுத்தூர் கிராமம் - நி.அ.எண்.191/1B, 2,192/1 மற்றும் 193/1B2-ல் 19550.00சமீ பரப்புள்ள இடத்திற்கு (1) முதல் (17) வரை என எல்லையிட்டு அம்மனையில் அமையும் G+1, Stilt+4 தளங்களில் பிளாக் 1 முதல் 15 முடிய 134 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு கட்டிடத்தின் பரப்பு கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

Area Details

Block	Floor	FSI area	Non FSI Area	Total	Number of Dwellings
Block -1	Ground Floor	786.96	312.66	1099.62	9 Dwellings
	First Floor	938.87	23.36	962.23	
	Terrace Floor	-	94.50	94.50	
Block -2	Ground Floor	536.84	175.60	712.44	6Dwellings
	First Floor	613.03	23.53	636.56	
	Terrace Floor	-	75.00	75.00	
Block -3	Ground Floor	708.11	245.76	953.87	11Dwellings
	First Floor	816.58	-	816.58	
	Terrace Floor	-	144.10	144.10	
Block -4	Ground Floor	719.46	232.02	951.48	11Dwellings
	First Floor	823.06	-	823.06	
	Terrace Floor	-	95.59	95.59	
Block -5	Ground Floor	708.11	245.76	953.87	11Dwellings
	First Floor	816.58	-	816.58	
	Terrace Floor	-	144.10	144.10	
Block -6	Ground Floor	719.46	232.02	951.48	11Dwellings
	First Floor	823.06	-	823.06	
	Terrace Floor	-	95.59	95.59	
Block -7	Ground Floor	164.76	59.19	223.95	2Dwellings
	First Floor	185.36	-	185.36	
	Terrace Floor	-	20.00	20.00	
Block -8	Ground Floor	280.57	101.25	381.84	4Dwellings
	First Floor	311.57	-	311.57	
	Terrace Floor	-	46.34	46.34	
Block -9	Ground Floor	252.25	67.43	319.68	3Dwellings
	First Floor	278.20	-	278.20	
	Terrace Floor	-	37.09	37.09	
Block -10	Ground Floor	389.65	142.44	532.09	5Dwellings
	First Floor	480.58	-	480.58	
	Terrace Floor	-	56.85	56.85	

Block -11	Ground Floor	384.30	160.83	545.13	} 5Dwellings
	First Floor	479.91	-	479.91	
	Terrace Floor	-	45.15	45.15	
Block -12	Ground Floor	78.62	132.52	211.14	GYM
	First Floor	73.79	142.93	216.72	Indoor Games
	Terrace Floor	-	26.64	26.64	-
Block -13	Ground Floor	-	12.96	12.96	Security Ram
Block -14	Stilt Floor	-	404.55	404.55	Parking
	First Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Second Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Third Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Forth Floor	393.23	3.69	396.92	4 Dwellings
	Terrace Floor	-	21.60	21.60	-
Block -15	Stilt Floor	-	665.36	665.36	Parking
	First Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Second Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Third Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Forth Floor	534.11	11.64	545.75	10 Dwellings
	Terrace Floor	-	23.86	23.86	-
		16079.04	4367.90	20446.94	134Dwellings

FSI Area = 16079.04sqm

OSR Area = 1979.69sqm

Link Road portion Handed over to local body = 103.07sqm

மேற்கண்ட உத்தேச தொகுப்பு குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு சிறப்பு நிபந்தனைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கட்டிட அனுமதி/திட்ட அனுமதி வழங்க இசைவு அளிக்கப்படுகிறது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிட வரைபடத்திற்கு க.வ/ந.உ.இ.எண்.199/2017 என எண்ணிட்டு அனுப்பப்படுகிறது.

சிறப்பு நிபந்தனைகள்:

1. கட்டிட அனுமதிக்கு இசைவளிக்கப்பட்ட இட அமைப்பு வரைபடத்தில் கண்டுள்ள வரிசை எண். (A) முதல் (G) வரை எண்ணிடப்பட்டுள்ள 1979.69சமீ பரப்புள்ள பொது உபயோக ஒதுக்கீடு திறவிடத்தினையும் (H) முதல் (J) வரை எண்ணிடப்பட்டுள்ள 183.07சமீ பரப்புள்ள இணைப்பு சாலைக்கான இடத்தினையும் தாமதமாக பத்திர பதிவு செய்து மனுதாரரால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். பத்திர நகல்கள் இவ்வலுவலகத்திற்கும், சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கும் ஒருவார காலத்திற்குள் அனுப்புதல் வேண்டும்.
2. சாலைக்கான இடம் பொது ஒதுக்கீடு திறவிடத்தினை நிறுவனத்தினர் உள்ளாட்சியிடமிருந்து அனுமதி பெற்று பராமரிக்க வேண்டும்.

3. சாலைக்கான இடம் பொது ஒதுக்கீடு திறவிடத்தினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தாணாக பெற்றுக் கொண்டு அதன் விவரம் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
5. Planning Permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building Rules under the Local bodies Act. Planning Permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects/Licensed Surveyors and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
6. “நகர் ஊரமைப்பு துறை சட்டபூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிபடுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயபத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தாபபத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.
 சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அதன்மேல் வேறு யாரேனும் தனிநபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதி மன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்பு துறை பொருத்தமான அமைப்பு அல்ல”.
7. மத்திய மற்றும் மாநில அரசு துறையினரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
8. The provisions in the G.O(Ms) No.17, Housing and Urban Development (UD4)(3) Department dated.05.02.2016 relating to installation and use of solar energy system should be followed

நிபந்தனைகள்:

- 1) உத்தேச தொகுப்பு குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு Solar Water heating system அமைக்கப்பட வேண்டும்.
- 2) வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

- 3) மனையில் காட்டப்பட்டுள்ள திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும்
- 4) தற்போது ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டிடத்தில் எவ்வித மாற்றமும் செய்தல் கூடாது. மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் இவ்வலுவலகத்தின் முன்அனுமதி பெறப்பட வேண்டும்.
- 5) மழைநீர் சேகரிப்பு வசதிகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை எண்.138, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்:11.10.02-ன்படி கட்டிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
- 6) உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், உபயோகிப்போருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் இதர தேவைக்கான நீர் வசதிகள் ஆகியவை மனுதாரர் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும்.
- 7) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவற்றுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்.
- 8) உத்தேச கட்டுமானத்தில் விதிப்படித் தேவையான அளவுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- 9) அரசாணை எண்.341, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.1) துறை, நாள்:03.11.2004-ன்படி செப்டிக் டேங்க்கில் "U" Trap அமைத்தல் வேண்டும்.
- 10) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிக்கை 2009 clause 24-ன் படி உத்தேச கட்டிடத்திற்கு FLY ASH BRICKS மற்றும் Materials பயன்படுத்தப்பட வேண்டும்.
- 11) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் நகல் (உண்மை நகல்) கட்டுமானங்கள் நடைபெறும்போது அவ்விடத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
- 12) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அசல் நகலுடன் மற்றும் இவ்வாணையின் நகல் வாங்குபவர்களுக்கு வழங்க வேண்டும்.
- 13) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாகாணக்கட்டுப்பாட்டு வாரிய சட்டம் 1974 பிரிவு 25 (Water Act)-ன் படி மேற்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்பட வேண்டும்.

முத்திரை இடப்பட்ட வரைபடங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

பார்வை 6 மற்றும் 7-ல் காணும் சுற்றறிக்கைகள் மற்றும் பார்வை 4 மற்றும் 5-ல் காணும் அரசாணையின்படி உரிய மனை ஒப்புதல், நன்னிலை வரி, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக் கட்டணம் உறுப்பினர் செயலர்(பொ) கோவை உள்ளூர் திட்டக் குழுவும் அவர்களால் பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் திட்ட அனுமதி வழங்கப்படல் வேண்டும்.

உறுப்பினர் செயலர்(பொ) கோவை உள்ளூர் திட்டக் குழுமம் அவர்களை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட உத்தரவு கடிதம் மற்றும் வரைபடங்கள் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சான்றினை அனுப்புமாறு உறுப்பினர் செயலர்(பொ) கோவை உள்ளூர் திட்டக் குழுமம் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

இணைப்பு:

மூன்று தொகுப்பு வரைபடங்கள்.

(3X13=39)

(ஓம்)/-பீலா ராஜேஷ்,
நகர் ஊரமைப்பு ஆணையர்.

பெறுநர்:

உறுப்பினர் செயலர்(பொ),

கோவை உள்ளூர் திட்டக் குழுமம்,

கோவை.

/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/

30/8/18

நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்.





Proceedings of the Commissioner Coimbatore Municipal Corporation, Coimbatore.

Present: DR.K.VIJAYAKARTHIKEYAN, IAS

Date : 23/11/2017

Online Application No.: 0618/17/S

B.A No. : BA/0485/2017/MH4/S

B.L No.

: BL/0550/2017/MH4/S

LPA ROC No

: 4716/2016/250-1

PP No

: 209 ('A' To 'M') / 2017

Building License

Sub : Building License – Coimbatore City Municipal Corporation Construction of New Constructed

Building at Door No. / Plot No.: - in Approved Layout With LPADTP No / Regularised layout No.: LPA FILE No: 4716/2016, SF No.: 191/1B, 191/2, 192/1 & 193/1B2, TS No.: -, in KUNIYAMUTHUR Village/Locality, - Street, Nearest Landmark : RAJA GOPAL NAGAR , Coimbatore – approval of Building Plan License issue regarding.

Ref : 1. Application of Thiru/Tmt. CASA GRANDE COIMBATORE LLP dated 26/9/2017

2. Technical Approval Date : 23/11/2017.

ORDER

Building Permission is granted to Thiru CASA GRANDE COIMBATORE LLP to construct New Constructed Building at Door No. / Plot No.: - in Approved Layout With LPADTP No / Regularised layout No.: LPA FILE No: 4716/2016, SF No.: 191/1B, 191/2, 192/1 & 193/1B2, TS No.: -, in KUNIYAMUTHUR Village/Locality, - Street, Nearest Landmark : RAJA GOPAL NAGAR , Coimbatore as per approved plan for 3 years from 23/11/2017 to 24.9.2020 subject to the condition as detailed below.

Number of Dwelling = 134

Total Number of Floors = 1Still + 4

Height of the Building = 15.78 (Mtr)

Total Floor Area = 20446.94 (Sq.Mtr)

PIN Code of the location = 641008

Budget Code	Charges Head	Amount	Account Number	IOB Challan Number	Challan Paid Date
1019	License Fees	832,850.00	322600	532433	13/10/2017
1043	Debris Fees	487,300.00			
1045/3	Application Fee	100.00			
1054	Attested copy fees	320.00			
1045	Other	100.00			
4020 (1)	Security Deposit	1,569,014.00	333800	530336	13/10/2017
1081/3	Under Ground Drainage fees	955,000.00	322700	531404	13/10/2017
4050/2	Labour Welfare Fund	4,000,000.00	333700	531887	13/10/2017

1. A Black Board, measuring 2' X 1' and engraving the details of Name of the building owner building License No date of license, extension of period, name of the Contractor, who is executor of the work, in white color, should be displayed in the front of the building so as to enable to find it out easily at entrance.
2. The approved / revised plan should be made available at the premises, for inspection of the Authorities concerned, on demand.
3. Should apply, in the prescribed form for the assessment of property tax, for the constructed building as per section 129 of City Municipal Corporation Act 1981, along with a copy of the approved plan, within 15 Days, from the date of completion of building or date of occupation which ever is earlier.
4. The deviation from approved plan / unauthorized construction is liable for the levy and collection of penalty of Rs. 50/- per 100 Sq. ft. and thereof per half year under section 283 of Corporation act.
5. The construction should be only in accordance with the approved plan. No electricity and Water Supply connection is permissible, for the deviated/ unauthorized construction of buildings.
6. If any deviation of approved plan is required, a revised plan should be submitted for approval and construction should commence only after a fresh license is obtained prosecution will be launched against the defaulters, under section 447 of Corporation Act or unauthorized construction will be demolished by the office under section 296 of Corporation Act.
7. The license should be renewed on expiry of the license period/ duly applying in the prescribed form and remitting the amount due.
8. The Electricity Service connection if any should be removed, before the commencement of the construction, in the case of reconstruction of existing building.
9. The new building should not be occupied, unless order is obtained from the Corporation under section 26, 33 of the Public Health Act.
10. No debris should be dumped on the Public Streets.
11. Tree planting should be done in the vacant place of the site.
12. Rain Water Harvesting should be provided on completion of the Building.
13. Solar Water Heater should be erected on completion of the Building.
14. Mosquito breeding should be controlled in their respective premises, if not a fine of Rs.1000/ the Corporation.
15. Segregation of garbage for disposal should be done by the occupancies, if not a fine of Rs.10 the Corporation.

End : Approved plan

To,

Thiru : CASA GRANDE COIMBATORE LLP

Address: No: 1A, 2nd FLOOR, B.R. NAGAR MAIN ROAD, KOTHARI LAYOUT SINGANALLUR POST, COIMBATORE-641005

Phone No. : 9842230000

Copy : 1. Assistant Executive Engr - Planning, (SOUTH) Zone.
2. Assistant Revenue officer.



D. SENTHIL KUMAR

சென்னை மாநகராட்சி
கோயிலத்தூர் மாவட்டம்

23/11
23/11
23/11